

கோவிட்-19: மீன் பிடித்தல் மற்றும் மீன்களைக் கையாளும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்



மீன் பிடித்தலுக்கு முன்பும், பின்பும், குறைந்தபட்சம் 20 வினாடிகள் சோப்பு அல்லது ஆல்கஹால் உள்ள கிருமிநாசினியைக் கொண்டு கைகளை நன்றாகக் கழுவவும்



தேவையான, நன்கு அறிமுகமான மற்றும் அதே படகில் பணிபுரியும் மீனவர்களை மட்டும் மீன்பிடித் தொழிலில் அனுமதிக்கவும். முன்பின் தெரியாத நபர்களை அனுமதிக்க வேண்டாம்



வெளிநாடு / வெளி மாநிலப் பயணம் மேற்கொண்டவர்கள், இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் மீன்பிடிக்கச் செல்வதைத் தவிர்க்கவும்



இருமல் மற்றும் தும்மலின் போது கைகளைத் தவிர்த்து, முழங்கையினை உபயோகப்படுத்தவும். இருமல் மற்றும் தும்மலுக்குப் பிறகு சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு கைகளை நன்றாகக் கழுவவும்




கண்கள், மூக்கு மற்றும் வாயினை கைகளால் தொடுவதைத் தவிர்க்கவும்

மீன் சந்தை



மீன் விற்பகம் / சந்தை போன்ற இடங்களில் கூட்டம் சேர்வதைத் தவிர்த்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும்.



கடற்கரையில் மீன்கள் மற்றும் ஐஸ்கட்டிகளைத் திறந்தவெளியில் வைப்பதைத் தவிர்க்கவும்



மீன்களைக் கையாளும் போது (ஏற்றுதல், இறக்குதல், குளிர் பதனப் படுத்துதல் மற்றும் பெட்டிகளில் அடைத்தல்) சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மீன்களைக் கையாளும் உபகரணங்களைப் பயன்படுத்தவும்



கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்ட உபகரணங்கள், கலன்கள் மற்றும் குளிர்காப்புப் பெட்டிகளைப் பயன்படுத்தவும்



ஒவ்வொரு விற்பனைக்கு முன்பும் பின்பும் கைகளைக் கிருமிநாசினி கொண்டு தூய்மையாக்கவும். மீன் விற்பகப் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்



ஒவ்வொரு முறையும் மீன் பிடிப்புக்குச் சென்று வந்த பிறகு, படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களை சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தவும்



தனிநபர் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்